

|| ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம் ||

பாலயாச்யுத பாலயாஜித பாலய கமலாலய |
லீலயா த்ருதபூதராம்புருஹோதர ஸ்வஜநோதர ||

மத்வமாநஸபத்மபாநுஸமம் ஸ்மரப்ரதிமம் ஸ்மர
ஸ்நிக்தநிர்மலஸீதகாம்திலஸந்முகம் கருணோந்முகம் |
ஹ்ருத்யகம்புஸமாநகம்தரமக்ஷயம் துரிதக்ஷயம்
ஸ்நிக்தஸம்ஸ்துதரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௧ ||

அம்கதாதிஸுஸோபிபாணியுகேந ஸம்க்ஷுபிதைநஸம்
தும்கமால்யமணீம்த்ரஹாரஸரோரஸம் கலநீரஸம் |
மம்கலப்ரதமம்ததாமவிராஜிதம் பஜதாஜிதம்
தம் க்ருணே வரரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௨ ||

பீநரம்யதநூதரம் பஜ ஹே மநஃ ஸூப ஹே மநஃ
ஸ்வாநுபாவநிதர்ஸநாய திஸம்தமர்திஸுஸம்தமம் |
ஆநதோஸ்மி நிஜார்ஜுநப்ரியஸாதகம் கலபாதகம்
ஹீநதோஜ்ஜிதரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௩ ||

ஹைமகிம்கிணிமாலிகாரஸநாம்சிதம் தமவம்சிதம்
கம்ரகாம்சநவஸ்த்ரசித்ரகடிம் கநப்ரபயா கநம் |
நம்ரநாககரோபமோருமநாமயம் ஸூபதீமயம்
நெளம்யஹம் வரரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௪ ||

வ்ருத்தஜாநுமநோஜ்ஞஜம்கமமோஹதம் பரமோஹதம்
ரத்நகல்பநகத்விஷா ஹ்ருதஹ்ருத்தமஸ்ததிமுத்தமம் |
ப்ரத்யஹம் ரசிதார்சநம் ரமயா ஸ்வயாகதயா ஸ்வயம்
சித்த சிம்தய ரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௫ ||

சாருபாதஸரோஜயுக்மருசாமரோச்சயசாமரோ
தாரமூர்தஜபாநுமம்டலரம்ஜகம் கலிபம்ஜகம் |
வீரதோசிதபூஷணம் வரநூபுரம் ஸ்வதநூபுரம்
தாரயாத்மநி ரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௬ ||

ஸுஷ்கவாதிமநோதிதூரதராசமோத்ஸவதாகமம்
ஸத்கவீம்த்ரவசோவிலாஸமஹோதயம் மஹிதோதயம் |
லக்ஷயாமி யதீஸ்வரைஃ க்ருதபூஜநம் குணபாஜநம்
திக்க்ருதோபமரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௭ ||

நாரதப்ரியமாவிஸாம்புருஹேக்ஷணம் நிஜரக்ஷணம்
தாரகோபமசாருதீபசயாம்தரே கதசிம்த ரே |
தீர மாநஸ பூர்ணசம்த்ரஸமாநமச்யுதமாநம
த்வாரகோபமரூப்யபீடக்ருதாலயம் ஹரிமாலயம் || ௮ ||

ரூப்யபீடக்ருதாலயஸ்ய ஹரேஃ ப்ரியம் துரிதாப்ரியம்
தத்பதார்சகவாதிராஜயதீரிதம் குணபூரிதம் |
கோப்யமஷ்டகமேததுச்சமுதே மமாஸ்த்விஹ நிர்மம-
ப்ராப்யஸுத்தபலாய தத்ர ஸுகோமலம் ஹ்ருததீமலம் || ௯ ||

|| இதி ஸ்ரீவாதிராஜயதி விரசிதம் ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம் ||